

1. நிதிக்கூற்றுக்கள்
1.1 அபிப்பிராயம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (“சம்மேளனம்”) 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்றுக்கள், மற்றும் விரிவான வருமானக் கூற்று, நிதியங்களிலான மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2022 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் மற்றும் 1993 இன் 47 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) விளையாட்டு அதிகாரச்சட்டத்தின் 9 ஆம் பிரிவினால் திருத்தப்பட்ட 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டு அதிகாரச்சட்டத்தின் 21 அ பிரிவு என்பவற்றின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

சம்மேளனத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க (எஸ்எம்ஈஎஸ் களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க (எஸ்எம்ஈஎஸ் களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, சம்மேளனத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது சம்மேளனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் சங்கம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

சம்மேளனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சங்கத்தின் வருடாந்த மற்றும் காலீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன்

அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக சங்கத்தின் கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக கொள்வதற்காகவேயன்றி சங்கத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக சங்கத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது சம்மேளனத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்;
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது சம்மேளனத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க சங்கம் செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்,

1.5 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 பெற வேண்டியவை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
ரூபா 63,861,199 மற்றும் ரூபா 12,663,122 ஆகிய தொகைகளைக் கொண்ட பெற வேண்டிய நிலுவைகள் முறையே 2 முதல் 5 வருடங்களாகவும் மற்றும் 05 வருடங்களுக்கு மேலாகவும் மீளப் பெறப்படாமல் நிலுவையில் உள்ளன. அத்துடன், 2024 திசெம்பர் 31 ஆம் திகதி வரையில் கூட அதற்காகக் கணக்குகளில் காலக்கழிவுக்கான எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.	2025 ஆம் ஆண்டு முதல் அறவிடப்பட முடியாத பெற வேண்டிய கணக்குகளின் நிலுவைகளுக்காகக் காலக்கழிவு ஏற்பாடுகளை இனங்கண்டு மேற்கொள்வதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.	பெற வேண்டியவற்றை தாமதமின்றி உடனடியாக மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.5.2 செலுத்த வேண்டியவை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2022 திசெம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி செலுத்த வேண்டிய நிலுவைகளின் மொத்தத் தொகை ரூபா 174,939,946 ஆகும். அதில், இந்த அறிக்கை திகதி வரையில் ரூபா 20,137,004 ஆனது 3 தொடக்கம் 5 வருடங்களாகத் செலுத்தப்படாது காணப்பட்டது.	தற்போது இதில் ரூபா 154,759,203 கூட்டுத்தொகை தீர்க்கப்பட்டுள்ளது.	செலுத்த வேண்டிய நிலுவைகளை தாமதமின்றி உடனடியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.5.3 முற்பணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
ரூபா 591,484 மற்றும் ரூபா 276,040 ஆகிய தொகைகளைக் கொண்ட முற்பணங்கள் முறையே ஒன்பது (09) வருடங்களுக்கு மேலாகவும் மற்றும் இரண்டு (02) வருடங்களாகவும் இந்த அறிக்கை திகதி வரையில் கூட தீர்க்கப்படாமல் நிலுவையில் காணப்பட்டன.	ரூபா 591,484 தொகையைத் தீர்க்க முடியாது என்று நான் அறிவிக்கிறேன். அதனை நிறைவேற்றிக் குழுவின் அனுமதியைப் பெற்று, கணக்குகளிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	முற்பணங்களைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணக்கமின்மை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் பிரிவு 16	ஊழியர் நிதியத்திற்குப் பங்களிப்புச் செலுத்த வேண்டிய தொகை அடுத்த மாதத்தின் கடைசி நாள் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ செலுத்தப்பட வேண்டும். ஆயினும், சம்மேளனம் பங்களிப்புச் செலுத்தத் தவறியதால், மீளாய்வாண்டின் போது ரூபா 40,000 இற்குச் சமமான மேலதிகக் கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது.	2022 ஆம் ஆண்டில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சினால் சம்மேளனம் தடை செய்யப்பட்டதன் பின்னர், உரிய நேரத்தில் கொடுப்பனவைச் செய்வதற்கு அதிகாரமுள்ள நபர் எவரும் இருக்கவில்லை என்பதால் இந்தக் மிகைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருந்தது.	சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தினால் 2021 திசம்பர் 15 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட தேசிய விளையாட்டுச் சங்கங்கள்/ சம்மேளனங்களின் செயற்பாடுகள் தொடர்பான வழிகாட்டல்கள்			

(i) பிரிவு 3(iii)	விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து தேவையான அனுமதியைப் பெறாமல், சம்மேளனம் பதின்மூன்று (13) வங்கி நடைமுறைக் கணக்குகளைப் பராமரித்து வந்தது.	இரண்டிற்கும் மேற்பட்ட கணக்குகளைப் பராமரிப்பது அவசியம் ஆகும். இந்த விடயம் கடந்த வருடங்களில் பணிப்பாளர் நாயகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	வழிகாட்டல்களின் ஏற்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.
(ii) பிரிவு 3(iv)	2022 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளபடியான ரூபா 373,142,353 பெறுமதியான நிலையான சொத்துக்களுக்கு எந்தவிதமான மெய்மையாய்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை .	இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆகியவை 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச தடை விதித்தன. எனவே, கடந்த வருடங்களில் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியவில்லை.	வழிகாட்டல்களின் ஏற்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சம்மேளனத்தின் மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 51,309,071 ஆன மிகையாக காணப்பட்டதுடன், அதற்கு நேரெத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 197,270,585 ஆகும். முன்னைய ஆண்டுக்கு ஒப்பாக மீளாய்வாண்டின் நிதிப் பெறுபேறுகளில் ரூபா 248,579,656 ஆன முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அந்நியச் செலாவணி இலாபம் ரூபா 99,002,901 இனால் அதிகரித்தமை மற்றும் சுப்பர் லீக் தொடர்பான செலவுகள் ரூபா 103,121,660 இனால் குறைந்தமை என்பன பிரதான காரணங்களாக அமைந்தன.

2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவினங்கள், கடந்த வருடத்துடன் ஒப்பிடப்பட்டு, அதிகரிப்பு அல்லது குறைவின் வீதங்களுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு, கீழே காட்டப்பட்டுள்ளது.

விபரம்	2022 திசெம்பர் 31 இல் உள்ளபடியான பெறுமதி	2021 திசெம்பர் 31 இல் உள்ளபடியான பெறுமதி	மாற்றங்கள்	
			சாதகமான / (பாதகமான)	சதவீதம்
	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்	%
வருமானங்கள்				
FIFA பங்களிப்பு	375.93	218.75	157.18	71
நிதி வருமானங்கள் மற்றும் ஏனைய வருமானங்கள்	37.98	13.53	24.45	181
அந்நிய செலாவணி இலாபம்	134.27	35.27	99.00	281
செலவினம்				
கால்பந்தாட்டத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிச் செலவினங்கள்	330.32	285.03	(45.29)	16
செயற்பாட்டுச் செலவினங்கள்	122.61	137.07	14.46	10
லீக் மற்றும் கால்பந்தாட்ட அபிவிருத்திச் செலவினங்கள்	30.98	23.10	(7.88)	34
சுப்பர் லீக்குடன் தொடர்புடைய செலவினங்கள்	12.96	116.08	103.12	89

சம்மேளனத்திற்கு கிடைத்துள்ள FIFA பங்களிப்பைப் பயன்படுத்தி, கால்பந்து உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கும் மற்றும் நலன்பேணலுக்குமான செலவினங்களை அதிகரிப்பதில் நிறைவேற்றுக் குழு கவனம் செலுத்த வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2013 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2017 ஜூலை 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில், முன்னாள் நிதி முகாமையாளரிடமிருந்து ரூபா 48,388,399 தொகையை மீளப் பெறவில்லை. மேலும், அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்து கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	இந்த நிதி மோசடி தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில், வழக்கு இலக்கம் HC-CRM 4563/2023 இன் கீழ் ஏற்கனவே ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது.	சட்ட நடைமுறைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிதகைமையும் நல்லாளுகையும்
4.1 நிதிக்கூற்றுக்களை சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2016 ஓக்டோபர் 27 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி இல. 1990/23 இல் வெளியிடப்பட்ட விளையாட்டு விதிமுறைகளின் பகுதி III, பந்தி xiii இன் பிரகாரம், ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்த இரண்டு மாதங்களுக்குள் சான்றுபடுத்தப்பட்ட நிதிக்கூற்றுகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆயினும், 2022 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுகள் 2025 ஏப்ரல் 02 ஆம் திகதியே கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன.	2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சங்கம் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால், நிதிக்கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்கு நிறைவேற்றுக் குழுவொன்று நியமிக்கப்படவில்லை.	விளையாட்டு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.